

- A. வந்து ஈசனம்போடு அமர்ந்திர் படுப்பதொழுவா
- B. படுப்பதொழுவா
- A. ஒசல்லாந்தா ஸ்டி மூவாயரத்தன் ட
- B. ட.
- A. ஆட்ட பூலின்சு குளியலை இய்தா  
பாநம் பூலின்சு பூலி வெடை கிள்
- B. ஓய்யிட்டோ
- A. ஒசல்லாந்தா சரணமெல்லூ பேர்க்குக்கீ  
வெற்றை மெந்து தொடுமில்லை
- B. தொடுமில்லை...
- A. வந்துவா வளர்ந்து பெப்பாஸ் மூங்கல்தால் பெற்றுக  
கீ
- B. பெற்றுக்கீப்பாஸ்...
- A. கிணறும் மற்ற அரசுக்கும், குழுப்பத்துக்கும்  
எல்லாரும்
- B. ட.
- A. மூவாயர வணங்கிழங்கான்.
- B. வணங்கிழங்கான்
- A. எல்லாடக்கும் ஆச்சிமங்கு ஸ்டி அஞ்சனயேல்  
கட்டார கைஞ்சி
- B. ட.
- A. ஆம்மோ, ஒரெங்காந்தா கேஷ் எல்லா குக்காய்  
பெட்டுக்கொட்டுவா
- B. கூக்காய்.

"

A. சாமி பூத்தி வாடபூஸ்க "

B. ஸ.

A. "சென் ரல்லா செல்லாத்தா கையுக்கிமின்ட

2 ட்டகார்." "பாந்திராமா 2 த்தகாந்து விட்ட ஆர்"

B. ஸ.

A. "அம்மா அவ்யாத்திக் கல்லைச்சி, இழந்தையை  
செல்லாத்தா கையால் கடு.

B. ஸ.

A. செல்லாத்தா றாஸ் முண்டூஸ் செள்ளுக்கிரோஸ்  
முண்டூஸ் அநெ பிறகாரும் சொல் பார்க் கிளாம்.

B. ஸ.

A. ' இன்று 2 ட்டா, இன்று வவ்டா, இன்று வடமாக்  
கல்லைடன்.

B. ஸ.

A. இன்று 2 ட்டா,

B. ஸ.

A. இன்று வவ்டா, இன்று வடமாக் கல்லைடன்.

B. ஸ.

A. இன்று 2 ட்டா,

B. ஸ.

A. இன்று வவ்டா

B. ஸ.

A. இன்று வடமாக் கல்லைடன்டான்று சொல்ல

B. ஸ.

A. அவ்யாத்திக் கல்லைச்சி கையால் கடு."

B. ஸ.

A. "பாந்திராமா அப்பாவே கைநுத்துட்டுந்."

B. ஸ.

A. "ஏனி வள்ளு. அம்மொ எல்லாடக்கும் சர்க்கினை  
வழங்கி"

B. ஸ.

A. தூம்புலங்குடு"

B. ஸ.

A. அப்படியே வள்ள விடுக்கை"

B. நல்லதுக்கீ"

A. "எல்லாத்தா!"

B. ஸ.

A. எல்லோடக்கு சந்தோசம்.

B. சந.

A. குடுப்பதை

B. ஸ.

A. மற்ற ஒன்றங்களும்

B. ஸ.

A. சந்தோஷமாக்கு சொன்னுள்ளதீர்.

B. ஸ.

A. "அம்மொ கிணியெல் நீ அவண்மொக்கில் ரெண்டு,

B. ஸ.

A. குடும்பதைப் பார்க்காத்து

B. ஸ.

A. வளர்த்தி வாய்க்கு" அப்படிடிட்டுடை

B. ஸ.

A. பாந்தாய்க் குப்பாவதை

B. ஸ.

A. பாந்தாப்பி வாய்க்

B. ஸ.

A. பால்சுல் இசுத்தூ வெட்டாக்..

B. செக்குவட்டாக்..

A. கிராமத்துக் கவனத்துடும்

B. ஈ.

A. அவரை உறம் வோப் பேர்தாக்காக்..

B. சேர்த்தாக்காக்..

பாடு:

A! இந்த வாய்ப் பிறப்பான கிளி பிறப்பான

B. ஜியா பிறப்பான கிளி பிறப்பாகம்

A. அங்கே வீட்டுக்குப்பாக் பொன்னிவள்ளுப்போ

அதிகாரை முடித அதிகாரை

B. முடு கிழ்ச்சலோ முடிசை

பிறப்பான கிளி பிறப்பான

A. ஏ பிறப்பான மூல பிறப்பான

B. முடிசை வீட்டுக்குப்பாக் முடிசை

பொன்னிவள்ளு வீலோ வீலோ

A. அப்பு என நல்ல தெங்கு அக்குவே வீச்சுக்காக்..

B. வீச்சுக்காக்..

A. எனத்துக் கவனத்தியே சொன்தாக்  
கவனத்துக் கவனத்தியே,

B. ஈ.

A. ஏ வினாத்தான ஒசுப்பு,

B. ஈ.

கிளி பிறப்பான  
உறம் வோப்  
அதிகாரை

கிளி பிறப்பான  
உறம் வோப்  
அதிகாரை

about 37 sec

- A. போடுமாலே
- B. ஈ.
- A. ஏதேனுமிழுள்ளதைவந்து நானாட்டு இருக்கவேண்டும்
- B. இருக்கக்கூடிய...
- A. செய்தோல்திகாலம் செழுத்திப்பட்டமானதான்  
ஏப்பதைவால்திகாலம் நீண்டசம்ப்பட்டும் அடியு
- B. அடுக்கிக்...
- A. போடு இழந்துகொத்தி
- B. ஈ.
- A. ஆங்குவயங் சுரியை பிழித்துமதே...
- B. பிழித்துமதே...
- A. ஆப்படி பொன்னையூட்டுமாலே
- B. ஈ.
- A. செய்தோல்திகாலம்
- B. ஈ.
- A. செலுத்திக் கொண்டு வருகிற நானால்
- B. ஈ.
- A. ஒழியல் கணப்பால்
- B. ஈ.
- A. எண்ணத்தால் ரூட்டுத்துவில்லை...
- B. ரூட்டுத்துவில்லை...
- A. மூலிகை பார்த்தி
- B. ஈ.
- A. "அவ்வித்திற்குத்தான்!"
- B. "அவ்வித்திற்குத்தான்!"
- A. "ஈவாமி" வா இன்னே!
- B. ஈ.

A. ஆந்த பூலோகத்தில் கடன்டே எத்துக் கொண்டு வா!

B. ஈ.

A. "சபமிவந்துவீட்டேன்"

B. ஈ.

A. "பூலோகத்தில், பொன்றீவு நடந்து ஆந்த அறியஷ்டுக்கிக்கூணிச்சி, சோன்றினாக் கோக்கு கிரம்பு குடுக்கும்

B. ஈ.

A. நான் குடுவாகி விட்டதா? கிண்ணும் நான் இடுக்குதா? பார்த்துச் சொல்!

B. ஈ.

A. சிறிய புதியின் பார்த்தும் போது "சபமி

B. ஈ.

A. நான் குடுவாகி விட்டதுங்க.

B. "ஏன்."

A. "கிண்ணும் சிற்சமூனை ஒன்றும் நான் ஏன்ன சொல்க்க

B. ஈ.

A. ஒயிர் வா வேண்டிய இட்டுத் தாந்தி மணி ஓன்று. ஒன்றுத்தினால் கிஸ்ரச காலன்டர்ட்டில்

B. "ஏன்."

A. ஆப்படியா!

B. ஈ.

A. திரும்புத்தோ,

B. ஸ.

A. எமதைக் கூடாதே!

எமன் வந்து பாதம் பணிட்டு பணியினை செய்  
செய்தாலோ...

B. செய்தாலோ...

A. "எமதைமா!

B. ஸ.

A. குலைக்குத்தில்

B. ஸ.

A. ஏபங்கிவன ஜாட்டாலோ,

B. ஸ.

A. அவ்வாட்சிக்கலைச்சி, சொந்தாக்  
கலைக்க கிளைக்குப்படக்கூடும்

B. ஸ.

A. காலம் இயலாகிறத்து.

B. ஸ.

A. ஆந்துமலை ஓராமிடுக்கு கூடு.

B. ஸ.

A. தூந்திலைக் கூடு பூத்து கூன்று

B. கூன்.

A. சீஞ்சிலம் ஏபங்கிவன ஜாட்டுவுள்ள

B. ஸ.

A. அவந்தர் கிளைக்குப்பட்டு உயர்வாய்ம்

நாலைணி வழியாக கூடிலை கூபைக்கி சுங்க

கூவிக்குள்ளை கூதைக்குவா!

B. ඔහු.

A. ත්‍රේලංජක්‍රිය පොන්නයටෙන රාමස්වැහි...

B. රාමස්වැහි...

A. ගුලුණ ප්‍රතිඵ්‍යුතු තාග්‍රැහීයාන් සෑ-සි

B. ඇ.

A. රාමස්වැහි ගුව්‍යා අත්‍යාව මිශ්‍රාන් ගියි

B. ඇ.

A. යුබෝගය් බැංකිටුවට...

B. බැංකිටුව...

පාලිඥා -



A. තිරියාත්ත.

B. ගුව්‍යා අත්‍යා ගියි මේල්ල ගිල්ලෙම්ලා

A. ගිල්ලෙම්ලා

B. ගිල්ල ගිල්ලෙම්ලා

A. ආම ගිල්ලෙම්ලා

B. ආම් ගුව්‍යා බැංකිටුවේ ගිල්ලෙම්ලා

A. ඒ ගුව්‍යා අත්‍යා ගියි මේල්ල ගිල්ලෙම්ලා

B. ගිල්ල ගිල්ලෙම්ලා

A. ආම ගිල්ලෙම්ලා

B. ගිල්ල මැඟ්‍යාලොවලා

A. ඇ යුබෝගය් බැංකිටුව තාග්‍රැහීයා

B. ආම් මැඟ්‍යාලොවලා නැග්‍යා ~

A. තැංකිටුව

B. ගිල්ල තැංකිටුව

A. ඇ තැංකිටුවෙන්

B. ආම් තැංකිටුව ගිල්ලෙම්ලා බැංකිටුව

- A. മാത്രകൾ മുന്നോട്ടെ വരുമ്പോൾ മുന്നോട്ടെ വരുത്ത്
- B. ഇധിയാ മുന്നോട്ടെ വരു
- A. മുന്നോട്ടെ വളർച്ച
- B. അടുവാ മുന്നോട്ടെ വളർച്ച
- A. അംഗ്കരിക്കപ്പെട്ട കൊണ്ടു വരുമ്പോൾ കൊണ്ടു വരുത്ത്
- B. ഒരു ദിവസത്തിലും ഒരു ദിവസത്തിലും എല്ലാഭ്യർഷിയും
- A. ഒരു ദിവസവും
- B. അടുവാ ദിവസവും
- A. ഒരു ദിവസവും
- B. അവർ പാശം കുറ്റിക്കുറ്റി പാശം വരുക്കിയാൽ
- A. ഒരു മാസക്കൂറുമുമ്പ് ബോൺ വിജയമുണ്ടായാൽ ബോൺ വിജയം
- B. ഇധിയാ ബോൺ വിജയം
- A. അംഗ്കരിക്കപ്പെട്ട ബോൺ വിജയം
- B. അടുവാ ദിവസ വിജയം
- A. മാത്ര ബോൺ വിജയം വരുത്തുകയും
- B. ഒരു ദിവസം വിജയം വരുത്തുകയും
- A. ഒരു ദിവസം വിജയം
- B. അടുവാ ദിവസം വിജയം
- A. അംഗ്കരിക്കപ്പെട്ട ദിവസം വിജയം
- B. അംഗ്കരിക്കപ്പെട്ട മാസം എഴുന്നൂറു വരുത്തുകയും
- A. ബോൺ വിജയം വരുത്തു
- B. ഒരു

- A. எமதுமூர் யானிகுலப் பிள்ளையார் தெப்பமலை<sup>1</sup>
- B. ஸ.
- A. கிறங்கிருத்தாம்சோன்டோ...
- B. அந்தோ...
- A. வெள்ளிக் கூட்டாம்பழுத்து
- B. ஸ.
- A. ஓமணி
- B. ஸ.
- A. பிழுவை கிடேஞ்சு
- B. ஸ.
- A. "ஒவ்வொரு சூரியன் !"
- B. ஸ.
- A. சிஸ்தன் பாலி ரண்டுசுடும் அரண்மனைக்கு சென்று
- B. ஸ.
- A. பிரேரணைக்குத் திரும்பும்,
- B. ஸ.
- A. பின்தக் கொள்கிற்காக் கிழவிட்டாறும்
- B. ஏனு.
- A. காலம் புயவாய்ப்பட்டது.
- B. ஸ.
- A. ராஜா எமன்வாஷ்ண இந்து யானிகுலப் பிள்ளையார் தெப்பமலை சித்திலம் கூட்டுத் தென்றுடெ  
வா!
- B. ஸ.
- A. புதியது தாத்தங்கூடும் அரண்மனைக்கு சூடு  
வந்து,

B. ඇ.

A. ව්‍යුහම් පිළිබඳ පත්‍රිකාව

B. ඇ.

A. ටොස්ට්‍රෝලෝජිස් පැවත්තා

B. ඇ.


A. තුළු මූලික තුළු නෑත්‍ය,

B. ඇ.

A. ගැනීමෙහි තුළු නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය..

B. ගැනීමෙහි ..

පාඨම්:



A. ආකෘතියේ නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය

නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය

B. පැටැ ආකෘතියේ නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය

නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය නෑත්‍ය

A. ඇ ඇ ඇ ඇ ඇ ඇ ඇ ඇ ඇ ඇ ඇ ඇ

මූල්‍ය පොත්‍ර පොත්‍ර පොත්‍ර පොත්‍ර පොත්‍ර

B. ඇ ඇ ඇ ඇ ඇ ඇ ඇ ඇ ඇ ඇ ඇ

මූල්‍ය පොත්‍ර පොත්‍ර පොත්‍ර පොත්‍ර

පැටැ ඇ

A. අ අ අ අ අ අ අ අ අ අ අ

මූල්‍ය පොත්‍ර පොත්‍ර පොත්‍ර පොත්‍ර

B. ඇ ඇ ඇ ඇ ඇ ඇ ඇ ඇ ඇ

මූල්‍ය පොත්‍ර පොත්‍ර පොත්‍ර

පැටැ ඇ

මූල්‍ය පොත්‍ර

පොත්‍ර

about 1 min. and 31 sec.

A. එ පැහැදු අන්තර්ගත්ස් ආක්‍රමණාත්මකයේ  
ප්‍රතිඵලයෙහි පොන්ස්ස්ස් සං ප්‍රාග්ධනයායේ

B. මූලා ආන්තර්ගත් යුතුනා තාබ්දීනා මාන්දුරියනා  
තාබ්දීනා රුදුන්ස්ස් යුතුනා තාබ්දීනා මාන්දුරියනා

A. අන්තර්ගත්ස් ග්‍රෑට්‍රයායු. ග්‍රෑට්‍රයායු  
අස්ථ මුදුවයෙහි පොන්ස්ස් වැඩම්පාඨ

B. මුළු අන්තර්ගත්ස් ග්‍රෑට්‍රයායු ග්‍රෑට්‍රයායුවෙහි  
අස්ථ මුදුවයෙහි වැඩම්පාඨ වැඩම්පාඨ

A. ප්‍රියා කාඩ්‍රය හෝ බැංස් ප්‍රියා

B. ඇ.

A. "අම්මාවා!

B. ඇ.

A. මාගම අරක්කායා?

B. ඇ.

A. "මුග්‍රාම අස්? අම් මා තුන්ස ග්‍රෑට්‍රයායු ප්‍රෑත්‍රියා."

B. ඇ.

A. රුම්පා ජියායා. ආය දෙන් සික් කුණා ස්ථිර කාරු?

B. ඇ.

A. "සියා ජ්‍යෙෂ්ඨයා"

"සියා ජ්‍යෙෂ්ඨයා

බුදු තෙක්ස්ත්‍රියා නිසුම්දී?

B. ඇ.

A. "සියා ජ්‍යෙෂ්ඨයා."

"හිම්පා කිරීම්පෙශ්‍රාත් ග්‍රෑට්‍රයායාව සාපයාල්  
තිබා ප්‍රියා මා මා මා. තිබා අස්ථා ප්‍රියා මා මා  
ස්ථා මා මා මා.

B. 23.

A. என்ன எமத்தியாகி புதிய நோயால் பேரவீல்லை அடுக்கிறோம்.

B. 23.

A. சிக்கிம் உங்கள் கிளங்கேசுதையும் கட்டிடத் தொகை வருத் தொகையா?"

B. 23.

A. "சாமி, அப்பெழிக்கா !

B. 23.

A. எங்கடைக்கு காலம் புதிய வாய்த்தோ கால ? "

B. 23.

பாட்டு:-

↓  
1

A. மூன்றைஞர்களே மூன்றுவர்கள் யான்துவார்களே  
நான்கா மூத்துவார்களே

B. பூடு வழங்கி யான்களே

நான்கா மானு தூண்டுகளே

A. யான்துவார்களே சாமி

மூன்றா வாங்கி வாங்குகளே யான்கா மானு தூண்டுகளே

B. பூடு வீரங்களே வாங்களே

மூன்துவார்களே அநாஞர்களே யான்கா மானு தூண்டுகளே

A. யான்துவார்களே யான்கா மானு தூண்டுகளே

B. பூடு வீரங்களே வாங்களே

யான்துவார்களே வாங்களே வாங்களே யான்கா மானு தூண்டுகளே

A. இப்பு காலம் நல்லூ சாமி

காலம் புதிய வாச்சோ அங்கு புதிய வாச்சோ

B. ஈடு பிழவாச்சோ இனி பிழவாச்சோ

A. எங்காக்கு கர்த்தவூட் எந்தாம்  
ஏலுவங்கு கிஸ் ஏலுவங்கு

B. ஈடு தலை நலை

தலை பிழவாச்சோ இனி பிழவாச்சோ

A. ஆடு குறை ஆப்பு குவை முக்கியா

B. எங்காக்கு கர்த்தவூட் கர்த்தவூட்  
ஏலுவங்கு நலை ஏலுவங்கு

A. சால் பத்தகுத்தும்சால்

பத்தகுத்தும் வெய்யாச்சி அங்கு  
வெய்யாச்சி

B. ஏ ஆப்பு வெய்யாச்சோ

நலை வெய்யாச்சோ

A. எங்காக்கு பாலை சால்

பாலை ஏலுவங்கு அங்கு ஏலுவங்கு

B. காங் பத்தகுத்து பத்தகுத்தும்

வெய்யாச்சோ நலை வெய்யாச்சோ

அங்குளோ

A. கிஸ் ஆடுகிழலை ஆப்புக் கிழலோ

B. எங்காக்கு பாலை பாலை

ஏலுவங்கு நலை ஏலுவங்கு

A. இலை ஒட்டு ஒட்டு சால்

ஒட்டு ஒட்டும் வெய்யாச்சோ

அங்கு வெய்யாச்சோ

about 3 min. and 15 sec.

- B. පිළු මැවත්තෙන ත්‍රිවා ගැස්සේ  
 A. ගැස්සේ ගැස්සේ ගැස්සේ ගැස්සේ  
     ගැස්සේ ගැස්සේ ගැස්සේ ගැස්සේ
- B. ප්‍රාදු ගැස්සේ ගැස්සේ ගැස්සේ  
     ගැස්සේ ගැස්සේ ගැස්සේ ගැස්සේ
- A. ප්‍රාදු ගැස්සේ ගැස්සේ ගැස්සේ  
 B. එව ගැස්සේ ගැස්සේ  
     ගැස්සේ ගැස්සේ ගැස්සේ
- A. තුෂ්‍ය ගැස්සේ ගැස්සේ ගැස්සේ  
     ගැස්සේ ගැස්සේ
- B. ගැස්සේ
- A. පොලු ගැස්සේ ගැස්සේ ගැස්සේ  
 B. ගැස්සේ
- A. ගැස්සේ ගැස්සේ ගැස්සේ
- B. ගැස්සේ
- A. ගැස්සේ ගැස්සේ ගැස්සේ
- B. ගැස්සේ
- A. ගැස්සේ ගැස්සේ ගැස්සේ
- B. ගැස්සේ

- A. അംഗീകാരം ആവശ്യമായിരുത്തുമുണ്ട്  
 B. സ്.
- A. ആംഗീകാരം എന്നും പോലും കുറച്ച്  
 രഹസ്യം കിട്ടും
- B. സ്.
- A. വാസ്തവിക അങ്ങൾ വരുത്തിക്കൂട്ടുപാക്കൽ
- B. സ്.
- A. ഇപ്പോൾ ഒരു പ്രശ്നം ഉണ്ടോ?
- B. സ്.
- A. മനസ്സിലെ അങ്ങൾ വിശദമാണോ?
- B. സ്.
- A. ചരിയാട കുറെ അളവാണ് ചോദ്യം
- B. കുറച്ചുണ്ടായാണ്
- A. ചോദ്യം!
- B. സ്.
- A. തോറ്റം കുറയ്ക്കാൻ അങ്ങൾ വരുത്തുകയും ഉംബാല കിട്ടും,
- B. സ്.
- A. വാസ്തവിക ഒരു ദിവസം ഒരു ദിവസം ഒരു ദിവസം
- B. വാസ്തവിക ഒരു ദിവസം
- A. എന്നതുകൊണ്ട് പുണ്ണാഡി ലഭിക്കുന്നതാണ്.
- B. സ്.
- A. കിംജാട്ടു ഒരു പാശ്ചാത്യലംഖ ഓഫീസ്
- B. സ്.

- A. ஆடுகிட காங்கேள்  
 B. காங்கேள்...  
 A. "அம்மா, அவைக்குத்திக் கலைசீசி!"  
 B. ஃ.  
 A. அதைவா எங்களைக் கொள்ளவேண்டும்.  
 B. ஃ.  
 A. அப்படி மூன்றாவது  
 B. ஃ.  
 A. யானை குதப் பார்த்தியார் கொயல்லே  
 B. ஃ.  
 A. எங்களும் மாடு எடுத்துக்கொள்ள.  
 B. "ஏன்."  
 A. "நான் ஆவத்து ஸ்ரீ.  
 B. ஃ.  
 A. விடுதலை வாங்கி விடுதலை வாங்கி,  
     இதன்கீட்டு வாக்கீ, இதன்கீட்டு வாக்கீ.  
 B. "ஏன்."  
 A. "ஆவரா வாங்கி சேயும் கொள்." "  
 B. "பல்வா."  
 A. "ஏவு சீக்கிரம்  
 B. ஃ.  
 A. நீங்கள் என்கின்று புனித வாங்குத்." "  
 B. ஃ.  
 A. உடலாறு பந்தினை

B. ඇ.

A. ඔයෙනුයි වැඩිදු මප්පාට් තොත්ස්

B. ඇ.

A. බෙඳාවාටක ආධ්‍යාත්මික

B. ඇ.

A. තොත්ස් නොමැත්

B. ඇ.

A. ප්‍රත්‍රිත නේ නිගෝ...

B. තැයැලිගෝ...

A. "බුදු!

B. ඇ.

A. "බුදු!"

B. ඇ.

A. "පෙන් ගෙස්මෙන්?" "

"සිංහා තුම් අවශ්‍ය තොත් ඔහුවානි ගෙස් බැංකාප

යොගුරුදු නමුදු, කුඩාදු වැඩිදු සිර්කීන් ගෙන්න.

යානි මූල්‍ය පැන් නිශ්චායා දෙකායා බැව තිබෙන තක්කාම, නමුදු මුළු. එහෙතු බැව් සිර්කීන් නොමැත් මුළු මුළු

බුදු.

B. ඇ.

A. බුද්ධාන්ත "උස්මෙන්..."

B. උස්මෙන්...

A. "ඉතුළ තොත් ඔහුවායා පෙනු?"

B. ඇ.

A. ගෙයෙහි සිංහා මුද්‍රා

B. ඇ.

"

A. තුන්හිමි වැඩිගිරින් කළමනා

B. ඇ.

A. ආමත්‍රක්‍රියා ප්‍රතිඵලිත නිවැවුම් මෙහෙයුම්

B. තුන් තුනපද්ධරාන් ...

A. තිබා තිබා එසේම අංශුලාගෝ මෙහෙයුම්

B. ඇ.

A. යානින් මූල්‍ය ප්‍රතිඵලිත නිවැවුම්

B. ඇ.

A. බුද්ධිමත් වැඩිගිරින්...

B. බුද්ධිමත්...

A. බුද්ධිමත් ප්‍රතිඵලිත නිවැවුම්

B. ඇ.

එන්ජිනීරු:

↓ A. ආචාර ප්‍රතිඵලිත නිවැවුම්

ආචාර ප්‍රතිඵලිත නිවැවුම්

B. ආචාර ප්‍රතිඵලිත නිවැවුම්

ආචාර ප්‍රතිඵලිත නිවැවුම්

about 23 sec.

A. තිස් එම්බ්‍රිඩ්ස් තුන් තුනපද්ධරාන්

තුන් ප්‍රතිඵලිත නිවැවුම්

B. ආචාර ප්‍රතිඵලිත නිවැවුම්

තුන් ප්‍රතිඵලිත නිවැවුම්

1

A. එන්ජිනීරු ප්‍රෝටොලො ප්‍රතිඵලිත නිවැවුම්

වැඩිගිරි ප්‍රතිඵලිත නිවැවුම්

B. පෙරුව ප්‍රතිඵලිත ...

A. "ஏன்று,

B. ஈ.

A. இயியா அவனங்கள் கீழ்க்கண்ணிட்டு? "

B. ஈ.

A. "கீழ சீமாவில் பிரதான் உண்மையை வாட்டு?

B. ஈ.

A. ஒத்துநீர்த்தாக்கியும்போல், திரும்புவா? "

B. ஈ.

A. "கீழ வாஸ்தவந்தாக்கி எண்மையை வாட்டு?"

B. "ஏன்."

A. "அம்மா ஏழ்வுசெய்யவுட் குற்ற கிள்ளு பெட்டுக்கொடு தான் புஷ்பங்கி, கால்பால் ஒப்பான் புஷ்பங்கி என்று. கிள்ளு புஷ்பங்கி பொழுதுக்கொடு.

B. ஈ.

A. கீத்திரம் பீங்கள் புஷ்பங்கொடும்."

B. "ஏன்."

A. "ஏந்துகிடிகள் பீங்களைப் பொழுதுக்கொடு சொல்லுப்பட்டு

B. ஈ.

A. கீத்திரம் நான்னை வழிமாற ஏழ்வுசெய்ய புஷ்பங்கொடுமோ.

B. ஏன்.

A. "கீழ்

B. ஈ.

புஷ்ப-

வுட்டு - A. அன்றைகள் அன்றைகள் கூடுதலாக

B. அல் கூடுதல்கள்